

Disclaimer

“This is an automated (system-generated) translation provided for convenience. If there is any ambiguity or inconsistency between this translation and the English version of the document, the English version will prevail to the extent permitted by applicable law. If you need any clarification, please call our toll-free number [1800 572 3013] and we will assist you.”

மறுப்பு

இதுவசதிக்காக வழங்கப்பட்ட தன்னியக்க (கணினியால் உருவாக்கப்பட்ட) மொழிபெயர்ப்பு. இந்த மொழிபெயர்ப்புக்கும் ஆவணத்தின் ஆங்கிலப்பதிப்பிற்கும் இடையில் ஏதேனும் தெளிவின்மை அல்லது முரண்பாடு இருந்தால், பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு ஆங்கிலப் பதிப்பு மேலோங்கும். உங்களுக்கு ஏதேனும் தெளிவு தேவைப்பட்டால், தயவுசெய்து எங்கள் இலவச எண்ணை [1800 572 3013] அழைக்கவும், நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.”

கேடிமா சம்ரித்தி

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. காப்பீட்டிற்கு நான் எப்படி விண்ணப்பிக்கலாம்?
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து ஷேமா செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.
2. ஷேமா செயலியை நான் எவ்வாறு பதிவிறக்குவது?
நீங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போனைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், பிளே ஸ்டோருக்குச் சென்று, "ஷேமா பயன்பாடு" என்று தட்டச்சு செய்து, நிறுவத் தேர்ந்தெடுத்து பதிவிறக்கவும். பயன்பாட்டில் பதிவு செய்யுங்கள்.
3. இந்தக் கொள்கையின் கீழ் என்னென்ன ஆபத்துகள் உள்ளன?
கீழே பட்டியலிடப்பட்டுள்ள அபாயங்களால் காப்பீடு செய்யப்பட்ட பயிர்களுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதம்ஃ
 - a) சூறாவளி என்று பெயரிடப்பட்டது
 - b) நிலநடுக்கம்
 - c) வெள்ளம்.
 - d) வெள்ளம் (ஹைட்ரோஃபிலிக் பயிர்களுக்கு பொருந்தாது)
 - e) நிலச்சரிவு
 - f) மின்னல் காரணமாக தீ விபத்து
4. இந்தக் கொள்கையின் கீழ் காப்பீட்டுத் தொகை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது/நிர்ணயிக்கப்படுகிறது?
காப்பீடு செய்யப்பட்ட தொகை அந்தந்த மாவட்டத்தின் எஸ். எல். டி. சி ஆல் நிர்ணயிக்கப்பட்ட சாகுபடி செலவுக்கு சமம் அல்லது நமது உள் estimation.The காப்பீடு செய்யப்பட்ட தொகையின் அடிப்படையில் பயிர், இருப்பிடம் மற்றும் பயிர் டி ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.
5. இந்தக் கொள்கையின் கீழ் பிரீமியம் எவ்வாறு வசூலிக்கப்படுகிறது?
பாலிசிக்கு செலுத்த வேண்டிய பிரீமியம் பயிர், காலம் மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்தது.
இந்தக் கொள்கையின் கீழ் குறைந்தபட்ச பிரீமியம் Rs.199-(ரூபாய் நூற்று தொண்ணூற்றொன்பது மட்டும்) (ஜி. எஸ். டி உட்பட) ஆகும்.
6. ஆபத்து/பாதுகாப்பு எப்போது தொடங்குகிறது?
பாலிசி விதைத்த மறுநாளே தொடங்குகிறது அல்லது பிரீமியம் பெறுவது எது பிந்தையதாக இருந்தாலும் சரி.
7. கேடிமா சம்ரித்தி பாலிசியை வாங்க தேவையான குறைந்தபட்ச ஆவணங்கள் யாவை?
ஷேமா விண்ணப்பத்தில் பதிவு செய்தல், முன்மொழிவு படிவத்தை சமர்ப்பிப்பது, பண்ணை பலகோணத்தை கைப்பற்றுவது, நிலப் பதிவை சமர்ப்பிப்பது, குத்தகைதாரர் விவசாயி என்றால் குத்தகைதாரர் சான்றிதழ், கே. ஓய். சி மற்றும் தேவைக்கேற்ப வேறு ஏதேனும் ஆவணம்

8. இந்த தயாரிப்புக்கு ஏதேனும் ஆட் ஆன் கவர் கிடைக்குமா?
இல்லை, இந்தக் கொள்கைக்கு கூடுதல் சலுகைகள் எதுவும் இல்லை.
9. கோரிக்கை மனுவுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
விபத்து ஏற்பட்டால், எங்கள் 24 மணி நேர வாடிக்கையாளர் சேவையை 1800 572 3013 என்ற எண்ணில் அழைப்பதன் மூலம் நீங்கள் உடனடியாக எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் அல்லது customer.support@kshema.co இல் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம், தேவையான அனைத்து தகவல்களையும் ஆவணங்களையும் வழங்கலாம்.
10. இந்தக் கொள்கையில் ஏதேனும் லாய்ல்டி போனஸ் அல்லது நோ க்ளைம் தள்ளுபடி உள்ளதா?
இல்லை, இந்த கொள்கையின் கீழ் லாய்ல்டி போனஸ் மற்றும் உரிமைகோரல் தள்ளுபடி பொருந்தாது.
11. விதைப்புச் சான்றிதழை நான் எங்கே பெறலாம்?
உங்கள் பகுதியில் உள்ள விவசாயத் துறையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் விதைப்புச் சான்றிதழை வழங்குவார்கள்.
12. இழப்பு மதிப்பீடு எவ்வாறு செய்யப்படுகிறது?
ரிமோட் சென்சிங் தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் இழப்பு மதிப்பிடப்படுகிறது. சிறப்பு நிகழ்வுகளில் ஆன்-சைட் மதிப்பீடும் செய்யப்படுகிறது.
13. இந்த தயாரிப்புக்கு ஏதேனும் கூடுதல் உள்ளதா?
இல்லை, இந்த தயாரிப்புக்கு அதிகப்படியான எதுவும் இல்லை.
14. க்ஷமா சம்ரித்தி கொள்கையின் கீழ் இந்தக் கொள்கை எப்போது நிறுத்தப்படும் என்று கருதப்படும்?
இந்தக் கொள்கை பின்வரும் சூழ்நிலைகளில் முடிவடையும்ஃ
 - பயிர் அறுவடை
 - காப்பீடு செய்யப்படாத நிகழ்வு காரணமாக பயிர் அழிவு
 - காப்பீடு செய்யப்பட்ட முழு தொகையையும் செலுத்துதல்
 - காப்பீடு செய்யப்பட்ட பகுதி முழுவதற்கும் இழப்பு அல்லது சேதம் பரிசீலிக்கப்படுகிறது.
15. உரிமைகோரலுக்கு நான் எந்த ஆவணம் அல்லது ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்?
உங்கள் பாலிசி விவரங்களைக் குறிப்பிடவும், பாதிக்கப்பட்ட பகுதியை தெளிவாகக் காட்டும் சேதத்தின் ஆதாரத்தை (புகைப்படம்/வீடியோ) பதிவேற்றவும்.
16. எனது பாலிசியை நான் ரத்து செய்யலாமா?

ஆம், எழுத்துப்பூர்வமாக அல்லது ஷேமா அப்ளிகேஷன் மூலம் எங்களுக்குத் தெரிவிப்பதன் மூலம் நீங்கள் எந்த நேரத்திலும் உங்கள் பாலிசியை ரத்து செய்யலாம். உங்கள் அறிவிப்பைப் பெறும்போது பாலிசி நிறுத்தப்படும்.

kshema